



நூலகம் மற்றும் தகவல் முகாமைத்துவத்தில் உயர் டிப்ளோமா

HIDLIM VIII 2021/22

1) அறிமுகம்

தேசிய நூலகம் மற்றும் தகவல் அறிவியல் (தே.நூ.த.அ.) நிறுவகத்தினால் நடாத்தப்பட்ட நூலகம் மற்றும் தகவல் முகாமைத்துவம் (நூ.த.மு.டி.) நிகழ்ச்சித்திட்டத்தில் சித்தியடைந்த பரீட்சார்த்திகள் நூலகம் மற்றும் தகவல் முகாமைத்துவம் உயர் டிப்ளோமா (நூ.த.மு.உ.டி.) நிகழ்ச்சித்திட்டத்தில் சேர்ந்து கொள்வதற்குத் தகுதியானவர்கள் ஆவர். நூ.த.மு.உ.டி. பகுதிகள் I மற்றும் II கொண்டுள்ளது அது இரண்டு வருடங்களில் நடாத்தப்படும். நூ.த.மு.உ.டி. I மற்றும் II தொடர்வதன் மூலம் பங்கேற்பாளர்கள் கோட்பாடு சார்ந்த மற்றும் நடைமுறை அறிவு, மனப்பான்மைகள், மற்றும் திறன்களை விரிவுபடுத்திக் கொள்ள முடியும். நூ.த.மு.டி., நூ.த.மு.உ.டி. I மற்றும் நூ.த.மு.உ.டி. II ஆகியவற்றைப் பூர்த்தி செய்பவர்களுக்கு மட்டம் 4 சான்றிதழ் ஒன்று வழங்கப்படும்.

2) இலக்கு குழு: பொது, பாடசாலை, பல்கலைக்கழகம் அல்லது வேறு எந்த வகை நூலகத்திலும் பணியாற்றுகின்ற அல்லது எந்த வகையான நூலகத்திலும் பணிக்கு ஆட்சேர்த்துக் கொள்ளப்பட ஆர்வமுள்ளவர்கள்.

3) நுழைவுத் தகமைகள்

நூலகம் மற்றும் தகவல் முகாமைத்துவத்தில் உயர் டிப்ளோமா I (நூ.த.மு.உ.டி. I)	நூலகம் மற்றும் தகவல் முகாமைத்துவத்தில் உயர் டிப்ளோமா II (நூ.த.மு.உ.டி. II)
<p>பின்வரும் யாதாயினும் கற்கைநெறிகளில் சித்தி அடைந்திருத்தல்</p> <ul style="list-style-type: none"> • நூலகம் மற்றும் தகவல் முகாமைத்துவத்தில் டிப்ளோமா (நூ.த.மு.உ.டி.) • பொது நூலகர்வியலில் டிப்ளோமா (பொ.நூ.டி.) • பாடசாலை நூலகர்வியலில் டிப்ளோமா (பா.நூ.டி.) 	<p>நூலகம் மற்றும் தகவல் முகாமைத்துவத்தில் உயர் டிப்ளோமா I (நூ.த.மு.உ.டி. I) சித்தி அடைந்திருத்தல்</p>

4) கற்றல் விளைவுகள்

இந்த நிகழ்ச்சித்திட்டத்தினை தொடர்ந்ததன் பின்னர், பங்கேற்பாளர்கள் பின்வரும் திறன்களைப் பெறுவர்,

- அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களை வினைத்திறனாக நிர்வகித்தல்
- ஊடகத்திற்கான தகவலின் முக்கியத்துவத்தினைப் புரிந்துகொள்ளுதல்
- தகவல் முகாமைத்துவத்தில் தகவல் கட்டமைப்புக்கள் மற்றும் முறைமைகளின் பயன்பாட்டினைப் புரிந்துகொள்ளுதல்
- நூலகங்கள் மற்றும் தகவல் அறிவியல் துறைகளில் அடிப்படை ஆராய்ச்சியினை மேற்கொள்ளுதல்

5) கற்கைநெறி உள்ளடக்கங்கள்

நூ.த.மு.உ.டி. I	நூ.த.மு.உ.டி. II
1. நூலகம் மற்றும் தகவல் தொழில்முறையின் அபிவிருத்தி	1. நூலகம் மற்றும் தகவல் நிலைய முகாமைத்துவம்
2. சேகரிப்பு முகாமைத்துவம்	2. தகவல் அமைப்புக்களுக்கான கட்டமைப்பு
3. வெகுசன ஊடகத்திற்கான தகவல்	3. தகவல் முகாமைத்துவம் -iii
4. தகவல் முகாமைத்துவம் -ii	4. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் - iii
5. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் -ii	5. நூற்பட்டியல் ஒழுங்கமைப்பு - iii
6. நூற்பட்டியல் ஒழுங்கமைப்பு -ii	6. தகவல் முறைமை முகாமைத்துவம்
7. தகவல் முறைமை முகாமைத்துவம்	7. ஆராய்ச்சி முறை
8. ஆராய்ச்சி முறை	8. நூலக தொழில் வாண்மையாளருக்கான ஆங்கிலம் - iii
9. நூலக தொழில் வாண்மையாளருக்கான ஆங்கிலம் - ii	9. திட்டம்
10. திட்டம்	

6) கற்கைநெறிக் காலம்:

நூ.த.மு.உ.டி. I	நூ.த.மு.உ.டி. II
12 மாதங்கள்	12 மாதங்கள்

7) மொழி மூலம்: சிங்களம்/ தமிழ்/ ஆங்கிலம். (ஒரு போதிய எண்ணிக்கையான மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டால் மாத்திரமே எந்த ஒரு மொழியிலும் நிகழ்ச்சித்திட்டம் நடாத்தப்படும்).

8) கற்றல் முறை: கொவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக, மறு அறிவித்தல் வரை வகுப்புகள் இணையவழி இயங்கலை ஊடாகவே நடாத்தப்படும்.

9) மதிப்பீட்டு முறை

- ஒவ்வொரு போதனைப் பாட விடயத்திலும், 50% அனைத்து வகுப்பறை ஒப்படைகள்/மதிப்பீடுகள்/ தவணைப் பத்திரங்கள் முதலினவற்றில் இருந்து சேர்க்கப்படும். மீதி 50% அரையாண்டின் இறுதியில் நடாத்தப்பெறும் எழுத்து மூலப் பரீட்சையிலிருந்து சேர்க்கப்படும்.
- ஒரு திட்ட அறிக்கை பூர்த்தியாக்கப்பட வேண்டும்.

10) நூலகம் மற்றும் தகவல் முகாமைத்துவத்தில் உயர் டிபுளோமாவினைப் பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்பதாரிகள் ஒவ்வொரு பாடத்திற்கும் குறைந்தது ஒரு 'C' தகமையைப் பெற்றிருக்க வேண்டும். மூன்று அல்லது அதற்குக் குறைந்த பாடங்களில் 'D' அல்லது 'E' சித்தியைப் பெற்றவர்கள் அந்தப் பாடங்களுக்கு மாத்திரம் மீள்- பரீட்சைக்குத் தோற்ற வேண்டும்.

11) கற்கைநெறிக் கட்டணங்கள்

	நூ.த.மு.உ.டி. I	நூ.த.மு.உ.டி. II
விண்ணப்பக் கட்டணம்	ரூ.250.00	ரூ.250.00
பதிவுக் கட்டணம்	ரூ.1500.00	ரூ.1500.00
கற்கைநெறிக் கட்டணம்	ரூ.34000.00	ரூ.45000.00
பரீட்சைக் கட்டணங்கள்	ரூ.1800.00	ரூ.1600.00
நூலக கட்டணம்	ரூ.1000.00	ரூ.1000.00
சான்றிதழ் கட்டணம்	நூ.த.மு.உ.டி. II இனைப் பூர்த்தி செய்ததன் பின்னரே சான்றிதழ் வழங்கப்படும்	ரூ.1000.00

12) ஆரம்பத் திகதி: செப்டெம்பர் 2021

13) விண்ணப்பிக்கும் செயல்முறை:

- எங்களுடைய இணையத் தளத்திலிருந்து விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்யவும்
- விண்ணப் படிவத்தினைத் தெளிவாகப் பூரணப்படுத்தவும்
- மக்கள் வங்கியின் திம்பிரிகஸாய கிளையின் கணக்கு இல. 086100101191736 கணக்கில் விண்ணப்ப முறைவழியாக்கற் கட்டணமாக ரூ. 250.00 வைப்பிலிட்டு விண்ணப் படிவத்தில் தரப்பட்டுள்ள கூட்டில் ஒட்டவும்.
- விண்ணப்பம் மற்றும் இணைப்புக்களை பின்வரும் முகவரிக்கு அனுப்பவும்;

“சிரேஷ்ட உதவிப் பதிவாளர்
தேசிய நூலகம் மற்றும் தகவல் அறிவியல் நிறுவகம் (தே.நூ.த.அ.நி.)
கொழும்புப் பல்கலைக்கழகம்
கொழும்பு 03”